

உரிமையாளர் / கூட்டாளி / இயக்குநர் புகைப்படம்		
--	--	--

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் விண்ணப்பப் படிவம் (MSMEs)
(பட்டியலில் கொடுக்கப்பட்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்)

அனுப்புநர்:

திரு/திருமதி/செல்வி/

.....
.....

பெறுநர்:

மேலாளர்

கனரா வங்கி

கிளை

கீழே கொடுக்கப்பட்டுள்ள வசதிகளை எனக்கு/எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தேவையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. தொழில் முனைவோரின் பெயர்

2. பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி

3. தொழிற்சாலை/கடையின் முகவரி

3அ) தொழில் கூடம்

வாடகை / சொந்த இடம் / ஒத்தி

3ஆ) தொழில் கூடம் முகவரி

3 இ) தொழில் கூடம் உரிமையாளர்

4. SC/ST/OBC/ சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவரா

5. அலுவலகம்/குடியிருப்பு

தொலை நகல் எண் (FAX NO)

கைப்பேசி எண்

மின்னஞ்சல் முகவரி

6. CONSTITUTION

6 அ)சட்டப்பூர்வ நிறுவன அடையாள எண்

7. நிரந்தர கணக்கு எண்

7 அ) உரிமையாளர் / கூட்டாளி / இயக்குநர் பாஸ்போர்ட் விவரங்கள்

8. TIN NO. GST NO.

9. தொழில் தொடங்கப்பட்ட தேதி

10. MSME பதிவு எண் / UDHYAM பதிவு எண்

10 அ) இயந்திரங்கள்/ உபகரணங்கள் ஆகியவற்றில் செய்யப்பட்ட மூலதனம்

11. நிறுவனத்தின் உரிமையாளர் / கூட்டாளி / இயக்குநர் / முக்கிய பிரமுகர் பெயர் மற்றும் முகவரி

பெயர் கணவர்/ தந்தை பெயர்	வயது	கல்வித் தகுதி	வீட்டு முகவரி	தொலைபேசி எண்	அனுபவம்

12. செயல்பாடு

ஏற்கனவே இருப்பது
புதிதாக தொடங்க இருப்பது

12அ)செயல்பாடு வகை

உற்பத்தி / சேவை

12 ஆ) உற்பத்தி -details
of sanctioned power Load

12 இ) உற்பத்தி / சேவை
நடப்பு ஆண்டு விற்பனை

ஏற்கனவே இருப்பது அல்லாமல் , புதிய தொழில் தொடங்குவதாக இருந்தால்

13. இணை நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் இணைப்பின் வகை :

இணை நிறுவனத்தின் பெயர்	இணை நிறுவனத்தின் முகவரி	தற்போதைய வங்கி	இணைப்பின் வகை	இணை நிறுவனத்தில் பொறுப்பு தனியுரிமை / கூட்டாளி / இயக்குநர் / பங்குதாரர்

14. தற்போதைய வங்கியாளர்வங்கி

எங்கள் நிறுவனம் கடந்த காலத்தில் வேறு எந்த வங்கி/ நிதி நிறுவனத்திடமும் கடன் பெறவில்லை எனவும், வேறு எந்த வங்கி/ நிதி நிறுவனத்திடமும் நாங்கள் கடன்படவில்லை எனவும் சான்றளிக்கிறோம்.

15. கடன் அல்லது இதர சேவை பெற்றுள்ளீர்களா? :

ஆம்/இல்லை

16. நமது வங்கியில் வங்கிச் சேவை இருந்தால் ,

16 அ) வாடிக்கையாளர் எண் / கணக்கு எண்

16 ஆ) நமது வங்கியின் சேர்மன்/ நிர்வாகிகள் /

பணியாளர்கள் யாருக்கும் உறவினரா?

(ஆம் என்றால் விவரங்கள்)

17. வங்கிக் கடன் வசதிகள் தற்போதுள்ளவை

வசதி வகை	வரம்பு	தற்போதைய நிலுவைத் தொகை	பிணைப்பு	வட்டி வீதம்	திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் விவரங்கள்
Overdraft					
ரொக்கக் கடன் ஏட்டுக் கடன் ஏற்றுமதி கடன்					
Bill Finance CDB SDB BE SUPPLY BILLS FDB/FBE/PSCFC					
மற்ற குறுகிய கால கடன்					
காலக் கடன் /DPG					
Letter of credit					

18 முன்மொழியப்பட்ட கடன் வசதிகள்: (ரூபாயில்)

வசதி வகை	வரம்பு	பிணைப்பு	வட்டி வீதம்	திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் விவரங்கள்
Overdraft				
ரொக்கக் கடன் ஏட்டுக் கடன் ஏற்றுமதி கடன்				
Bill finance CDB SDB SUPPLY BILLS FDB/FBE/PSCFC				
மற்ற குறுகிய கால கடன்				
காலக் கடன் /DPG				
Letter of credit				
Bank guarantee				

18. 1) நிறுவனம் ZED தரச்சான்று பெற்றதா? (ஆம்/இல்லை)

2) ஆம் என்றால் பொருத்தமான வகையை தேர்வு செய்யவும்

Bronze	Silver	Gold	Diamond	Platinum

காலக் கடன் தேவைகளில் , நிலம் / கட்டிடம் / இயந்திரங்கள்/ உபகரணங்கள் விவரங்கள்

சொத்து வகை - நிலம்

தேவை	ஒதுக்கப்பட்டது / வாங்கப்படுகிறது	நிலம் ஒதுக்கிய அதிகாரி / விற்பனையாளர்	மொத்த மதிப்பு (பத்திர பதிவு மற்றும் முத்திரை தாள் செலவு உட்பட)	முதலீடு திரட்டுபவர் பங்களிப்பு	கடன் தேவை (ரூபாயில்)

சொத்து வகை - கட்டிடம்

தேவை	கட்டப்படுகிறது / வாங்கப்படுகிறது	விற்பனையாளர் / ஒப்பந்ததாரர் /	மொத்த மதிப்பு (ரூபாயில்)	முதலீடு திரட்டுபவர்	கடன் தேவை

சொத்து வகை - இயந்திரங்கள்/ உபகரணங்கள் / வாகனங்கள்					
இயந்திரங்கள்/ உபகரணங்கள் / வாகனங்கள் பெயர்	இயந்திரங்கள்/ உபகரணங்கள் / வாகனங்கள் தேவை	உள்நாட்டு உற்பத்தி / இறக்குமதி செய்யப்பட்டது	மொத்த மதிப்பு (இயந்திரங்கள்/ உபகரணங்கள் / வாகனங்கள்) (இறக்குமதி செய்யப்பட்டது எனில் காப்பீடு மற்றும் சுங்க வரி விவரங்கள் தனித்தனியாக)	முதலீடு திரட்டுபவர் பங்களிப்பு	கடன் தேவை (ரூபாயில்)

19.
இணை
பா
து
கா
ப்பு
வழ
ங்க
வி
ருப்
பம்
:
இ
ல்
லை

எனில் சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத அறக்கட்டளை கீழ் பதிவு செய்யப்படுவீர்கள் (CGTMSE):

20. வழங்கப்படும் இணை பாதுகாப்பு குறித்த விவரங்கள் , மூன்றாம் நபர் பாதுகாப்பு இருப்பின் விவரங்கள்
(As per RBI guidelines, banks are not to insist for collateral for loans upto Rs.10 lacs to MSE unit)

--

21. கடந்த கால செயல்திறன் / எதிர் கால மதிப்பீடுகள் (கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான உண்மையான செயல்திறன் ,நடப்பு ஆண்டிற்கான மதிப்பீடு மற்றும் அடுத்த ஆண்டுக்கான வருமான கணிப்புகள் தொழில் மூலதனக் கடன்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். காலக் கடன்களுக்கு கோரப்பட்ட திருப்பிச் செலுத்தும் காலம் முழுதிற்கும் வருமான கணிப்புகள் கொடுக்கப்பட வேண்டும்)

தொகை (இலட்சங்களில்)	கடந்த ஆண்டு II (உண்மை)	கடந்த ஆண்டு I (உண்மை)	நடப்பு ஆண்டு (மதிப்பீடு)	அடுத்த ஆண்டு (வருமான கணிப்புகள்)
மொத்த விற்பனை				
நிகர விற்பனை				
நிகர லாபம் (வரிகளுக்குப் பின்)				
தேய்மானம்				
மூலதனம் (கம்பெனி எனில் நிகர மதிப்பு (Net Worth)				

22.

1	கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்தல்		
2	MSME இன் கீழ் பதிவு செய்தல் (தற்காலிக /நிரந்தர) filing of Udyog Aadhar Memorandum		
3	மருந்து உரிமம்		
4	சமீபத்திய விற்பனை வரி வருமானம் / GST தாக்கல் செய்யப்பட்டது		
5	சமீபத்திய வருமான வரி தாக்கல் செய்யப்பட்டது		
6	மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி		
7	நிலுவையில் உள்ள வேறு சட்டப்பூர்வ நிலுவைத் தொகைகள்		

நான்/நாங்கள் வழங்கிய அனைத்து தகவல்களும் உண்மையானவை, சரியானவை மற்றும் முழுமையானவை. என்று இதன்மூலம் சான்றளிக்கிறேன்/சான்றளிக்கிறோம்.

விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, நிறுவனத்திற்கு, எனக்கு/எங்களுக்கு வேறு எந்த கடன் வாங்கும் ஏற்பாடுகளும் இல்லை.

எனக்கு/எங்களுக்குக் காலதாமதமான சட்டப்பூர்வ நிலுவைத் தொகை இல்லை.

எனது/எங்கள் விண்ணப்பம் தொடர்பாக வங்கிக்குத் தேவையான அனைத்து பிற தகவல்களையும் நான்/நாங்கள் வழங்குவோம். இந்தத் தகவலை நீங்கள் பொருத்தமாகக் கருதும் எந்தவொரு நிறுவனத்துடனும் பரிமாறிக்கொள்ளலாம்.

நீங்கள், உங்கள் பிரதிநிதிகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கி அல்லது முத்ரா லிமிடெட், அல்லது உங்களால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனமும், மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி, எங்கள் தொழிற்சாலை/வணிக வளாகத்தில் உள்ள எனது/எங்கள் சொத்துக்கள், கணக்குப் புத்தகங்கள் போன்றவற்றை எந்த நேரத்திலும் ஆய்வு செய்யலாம்/சரிபார்க்கலாம்

இடம்:

கையொப்பம்

தேதி:

நிறுவனத்தின் உரிமையாளர் / கூட்டாளி / இயக்குநர்

கனரா வங்கி

பெறுநர்

கிளை

உங்கள் விண்ணப்பம் எங்கள் உயர் அதிகாரிகளின் அதிகாரங்களுக்குள் வருகிறது. எனவே, இப்போதிலிருந்து _____ நாட்கள்/வாரங்களுக்குள் எங்கள் முடிவைத் தெரிவிப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும். இருப்பினும், இந்தக் காலகட்டம் இந்த இரண்டு அலுவலகங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக் காலம் மற்றும் விண்ணப்பங்களைச் செயல்படுத்த அவர்களுக்குத் தேவையான கூடுதல் விவரங்கள்/ஆவணங்களைச் சேகரிக்க அவர்கள் எடுக்கும் நேரம் ஆகியவற்றுக்குப் பிரத்தியேகமானது.

இடம்:

மேலாளர்/மூத்த மேலாளர்/தலைமை மேலாளர்

தேதி:

கனரா வங்கி

பெறுநர்

_____ கிளை

(கடன் வசதிக்கான விண்ணப்பத்தைப் பெறுவதற்கான) ஒப்புதல்

அன்புள்ள ஐயா,

கடன் வசதிக்கான உங்கள் விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம் .

இப்போதிலிருந்து _____ நாட்கள் / வாரங்களுக்குள், மேற்கூறிய விண்ணப்பத்தின் மீதான எங்கள் முடிவைத் தெரிவிப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும்.

உங்கள் விண்ணப்பம் எங்கள் உயர் அதிகாரிகளின் அதிகாரங்களுக்குள் வருகிறது. எனவே, இப்போதிலிருந்து _____ நாட்கள்/வாரங்களுக்குள் எங்கள் முடிவைத் தெரிவிப்பதே எங்கள் முயற்சியாக இருக்கும். இருப்பினும், இந்தக் காலகட்டம் இந்த இரண்டு அலுவலகங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக் காலம் மற்றும் விண்ணப்பங்களைச் செயல்படுத்த அவர்களுக்குத் தேவையான கூடுதல் விவரங்கள்/ஆவணங்களைச் சேகரிக்க அவர்கள் எடுக்கும் நேரம் ஆகியவற்றுக்குப் பிரத்தியேகமானது.

இடம்:

மேலாளர்/மூத்த மேலாளர்/தலைமை மேலாளர்

தேதி:

வாடிக்கையாளர் தயாராக/சமர்ப்பித்த தரவின் சரிபார்ப்புப் பட்டியல் (புதிய வாடிக்கையாளர்களுக்கு கிளை மூலம் வழங்கப்பட வேண்டும்).

1. அடையாளச் சான்று - உரிமையாளர், கூட்டாளர் அல்லது இயக்குநரின் (கம்பெனி எனில்) வாக்காளர்

3. வணிக முகவரிக்கான சான்று

4. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட சிறுபான்மையினர்/SC/ST சான்று.

5. Memorandum and Articles of Association, Certification of incorporation of the Company/Partnership Deed of the partnership firm or LLP /Trust Deed of the Trust/Bye Laws of the Society, etc

6. நிறுவனமாக இருந்தால், ROC (நிறுவனங்களின் பதிவாளர்)-யிடம் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிப் படிவத்தின் நகல்கள், சமீபத்திய தேடல் அறிக்கை.

7. சமீபத்திய வருமான வரி வருமானங்களுடன் தொடர்புடைய உரிமையாளர் மற்றும் உத்தரவாததாரர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை.

8. வாடகை ஒப்பந்தம் (வணிக வளாகம் வாடகைக்கு இருந்தால்)

9. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து அனுமதி/தேவைப்பட்டால், தண்ணீர் விநியோகத்திற்கான மின்சார வாரியத்திடமிருந்து அனுமதி

10. MSME பதிவு/தொழில்முனைவோரின் குறிப்பாணை / உத்யோக் ஆதார் குறிப்பாணை, தேவைப்பட்டால், அதன் நகல்.

11. நிறுவனத்தின் சுயவிவரம் (விளம்பரதாரர்களின் பெயர்கள் ,நிறுவனத்தின் இயக்குநர்கள், மேற்கொள்ளப்படும் செயல்பாடு, அனைத்து அலுவலகங்கள்/ஆலைகளின் முகவரிகள், பங்குதாரர் முறை போன்றவை அடங்கும்.)

12 யூனிட்/களின் கடந்த 3 ஆண்டு இருப்புநிலைக் குறிப்புகள், வருமான வரி/விற்பனை வரி வருமானங்கள் போன்றவை (ரூ. 25000/-க்கு மேல் உள்ள அனைத்து கடன்களுக்கும் பொருந்தும்). இருப்பினும், ரூ. 20 லட்சத்திற்கு மேல் நிதி அடிப்படையிலான வரம்புகளுக்குக் கீழே உள்ளவற்றிற்கு, தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்புகள் கிடைக்கவில்லை என்றால், வங்கியின் தற்போதைய அறிவுறுத்தல்களின்படி தணிக்கை செய்யப்படாத இருப்புநிலைக் குறிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படலாம். ரூ. 20 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்டவற்றிற்கு, தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்புகள் அவசியம். தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைக் குறிப்பு 6 மாதங்களுக்கு மேல் பழமையானதாக இருந்தால், சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தேதியின் தற்காலிக இருப்புநிலைக் குறிப்பு (ரூ. 25000/- வரையிலான கடன்களுக்கு நிதிநிலை அறிக்கை எடுப்பது ஒரு சட்டப்பூர்வ தேவையாக இருந்தால், அதை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்)

13. செயல்பாட்டு மூலதன வரம்புகள் இருந்தால் அடுத்த 2 ஆண்டுகளுக்கும், காலக் கடனாக இருந்தால் கடனின் காலத்திற்கும் (ரூ.25000/-க்கு மேல் உள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும்) திட்டமிடப்பட்ட வருமான குறிப்புகள். (projections)

14. வங்கியின் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் கடன் கண்காணிப்பு ஏற்பாட்டின் (CMA) தரவு படிவம் (மொத்த நிதி அடிப்படையிலான செயல்பாட்டு மூலதன வரம்பு ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் இருந்தால் பொருந்தும்).

15. பிற வங்கியிலிருந்து கையகப்படுத்தும் கடன் பட்சத்தில், ஏற்கனவே உள்ள வங்கியாளர்கள்/நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட வசதிகளுக்கான ஒப்புதல் கடிதங்கள், விரிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், கடந்த 12 மாதங்களுக்கான பாஸ் ஷீட்/கணக்கு அறிக்கை.

ஒத்துழைப்பு/காப்புரிமை/தொழில்நுட்ப அறிவு, திட்டத்தின் செலவு, நிதி வழிமுறைகள், திட்ட அட்டவணை, சந்தைப்படுத்தல், விற்பனை ஏற்பாடுகள், மேலாண்மை, இயக்க/இலாப அறிக்கைகள், நிதி ஓட்ட பகுப்பாய்வு, பிரேக்ஃவன் பகுப்பாய்வு, விகித பகுப்பாய்வு, பணி மூலதன மதிப்பீடு, SWOT பகுப்பாய்வு (வலிமை, பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல்கள்) மற்றும் பிற விவரங்கள் (கால கடன்கள் - புதிய/விரிவாக்கம்/நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு பொருந்தும்) ஆகியவற்றை உள்ளடக்கியது.

18. பட்டயக் கணக்காளர்/பட்டயப் பொறியாளரால் வழங்கப்பட்ட திட்ட செயல்படுத்தல் முன்னேற்ற அறிக்கை (ஏற்கனவே செயல்படுத்தப்படும்/விரிவாக்கம் செய்யப்படும்/தற்போதுள்ள அலகுகளின் நவீனமயமாக்கலில் உள்ள திட்டங்களுக்கு காலக் கடன்கள் கோரப்பட்டால்).

19. மாத வாரியான விற்பனை, உற்பத்தி, இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள், உள்நாட்டு மூலப்பொருள், செயல்பாட்டில் உள்ள இருப்புகளின் மதிப்பு, முடிக்கப்பட்ட பொருட்கள் (அனைத்து சந்தர்ப்பங்களிலும் குறிப்பிடப்பட வேண்டிய அளவு மற்றும் மதிப்பு), கடனாளிகள், கடன் வழங்குநர்கள், வங்கியின் பணி மூலதன வரம்புகளுக்கான நிலுவைத் தொகை, கால கடன் வரம்புகள், தள்ளுபடி செய்யப்பட்ட பில்கள் போன்றவை.

20. முதன்மை/இணைப் பிணையமாக வழங்கப்படும் அனைத்து சொத்துக்களின் குத்தகைப் பத்திரம்/உரிமைப் பத்திரங்களின் நகல்.

21. அசோசியேட்/குழு இழப்பீடுகளின் கடந்த 3 ஆண்டு இருப்புநிலைக் குறிப்புகள் (ஏதேனும் இருந்தால்).

22. அங்கீகரிக்கப்பட்ட கடன் ஆபத்து மதிப்பீட்டு நிறுவனத்திடமிருந்து (CRISIL, ICRA, Dun & Brad Street, Fitch, SMERA போன்றவை) பெறப்பட்ட சமீபத்திய கடன் ஆபத்து மதிப்பீட்டு அறிக்கை (1 மாதத்திற்கு மேல் இல்லை).

23. ஏற்றுமதி சார்ந்த அலகு என்றால், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள், கடந்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நிபுணர்களின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள GR படிவங்களின் விவரங்கள்.

(இந்த சரிபார்ப்புப் பட்டியல் குறிப்பிற்காக மட்டுமே, முழுமையானது அல்ல. வெவ்வேறு இடங்களில் உள்ள தேவைகளைப் பொறுத்து, தேவைக்கேற்ப கூடுதலாகச் சேர்க்கலாம்).

கட்டண விவரங்கள், கடன் விண்ணப்பங்களை ஆவண செய்வதற்கான நேர விதிமுறைகள்

A. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (முன்னுரிமைத் துறை) தொடர்பான முன்மொழிவுகளைச் செயலாக்குவதற்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் போன்றவை.

	மூலதனம் (FB & NFB) (செயலாக்கக் கட்டணங்கள்)	Rs. 25000/- முதல் Rs 10 இலட்சம் வரை	குறைந்தபட்சம் ரூ. 500/- ஒரு லட்சத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு 0.25%.		
		Rs 10 இலட்சம் க்கு மேல்	குறைந்த ஆபத்து	சாதாரண மற்றும் மிதமான ஆபத்து	அதிக ஆபத்து
			Rs. 275/- ஒரு லட்சத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு.	Rs. 350/- ஒரு லட்சத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு.	Rs. 400/- ஒரு லட்சத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு.
2	கால கடன் (முன்பண கட்டணம்)	Rs. 25000/- வரை	இல்லை		
		Rs. 25000/- முதல் Rs 2 இலட்சம் வரை	குறைந்தபட்சம் ரூ. 500/- ஒரு லட்சத்திற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு 0.5%.		
		Rs. 2 இலட்சம் முதல் Rs 10 இலட்சம் வரை	கடன் தொகையில் 1%		
		Rs 10 இலட்சம் க்கு மேல்	குறைந்த ஆபத்து	சாதாரண மற்றும் மிதமான ஆபத்து	அதிக ஆபத்து
			கடன் தொகையில் 1%	கடன் தொகையில் 1.25%	கடன் தொகையில் 1.50%
3	வட்டி சலுகை திட்டங்களுக்கான செயலாக்க கட்டணங்கள்	Flat Rs. 5000/- சலுகை திட்டத்திற்கு .			

2. செயலாக்கக் கட்டணங்களைத் திரும்பப் பெறுதல்:

- a. வங்கியால் கடன் அனுமதிக்கப்படாமை: முழுமையாகத் திரும்பப் பெறுதல்.
b வங்கியால் கடனுக்கான பகுதி அனுமதி: விகிதாசார அடிப்படையில் திருப்பிச் செலுத்தப்படும்.
C கடன் வாங்குபவர் கடன் பெறாதது அல்லது கடன் வாங்கியவர் தேவையான தகவல்கள்/ஆவணங்களை வழங்குவதில் வங்கியின் தேவைக்கு இணங்கத் தவறினால்: பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

3. முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கான அபராதம்
கடன்களை முன்கூட்டியே செலுத்துவதற்கு அபராதம் இல்லை. மானியம் சம்பந்தப்பட்ட இடங்களில், அந்தந்த திட்டத்தின்படி வழிகாட்டுதல்கள் பொருந்தும்.

4. மற்ற கட்டணங்கள்

அரசு நிதியுதவி பெறும் திட்டங்கள் அல்லாத பிற கடன்களின் போது, சொத்துக்களை வாங்குவதற்கான கடன் வழங்கலுக்கான DD கமிஷன் கடன் வாங்குபவரிடமிருந்து வசூலிக்கப்படும்.

5. சட்ட கட்டணங்கள், தபால் மூலம் பணம் அனுப்புதல் உள்ளிட்ட செலவுகள்

கடன் கணக்கிற்கு சேவை செய்வதற்காக வங்கியால் உண்மையில் ஏற்படும் அனைத்து செலவுகளான ஆய்வு, முன் அனுமதி மற்றும் பின் அனுமதி வருகைகள், மீட்டி வருகைகள், காப்பீடு, நிலம், கட்டிடம், ஆலை,

Exposure upto	கட்டணங்கள்
Rs 5000/- வரை	இல்லை
Rs. 5000/- முதல் Rs 25000 வரை	ஆண்டுக்கு ரூ. 100/-
Rs. 25000/- முதல் Rs 10 இலட்சம் வரை	காலாண்டுக்கு ரூ 250/- + OPE உண்மையானது
Rs. 10 இலட்சம் க்கு மேல் Rs 1.00 கோடி வரை	காலாண்டுக்கு ரூ 1500/- + OPE உண்மையானது
Rs 1.00 கோடிக்கு மேல்	காலாண்டுக்கு ரூ. 2500/- + OPE

7. ஆவணக் கட்டணங்கள்:

Rs. 2 இலட்சம்	NIL
Rs. 2 இலட்சம் க்கு மேல் Rs 5.00 கோடி வரை	ஒரு லட்சத்திற்கு ரூ.200/- அதிகபட்சம் ரூ.25,000/-
Rs. 5.00 கோடி க்கு மேல் Rs 10.00 கோடி வரை	Rs 50,000/-
Rs 10.00 கோடிக்கு மேல்	Rs 1,00,000/-

8.Ledger folio charges

OD/OCC போன்ற செயல்பாட்டு மூலதன வசதிகள் இருந்தால்: லெட்ஜர் பக்கத்திற்கு ரூ.100/-

B. கடன் விண்ணப்பங்களை தீர்ப்பதற்கான நேர விதிமுறைகள்

Micro Et Small Enterprises

1) Rs 25000/- வரை

2 வாரங்கள்

2) Rs. 25000/- முதல் Rs 5.00 இலட்சம் வரை

4 வாரங்கள்

3) ரூ.5 லட்சத்திற்கு மேல் ரூ.25 லட்சம் வரை

4 வாரங்கள்

1. MSE

45 days

2. Medium

4

4) ரூ.25 லட்சத்திற்கு மேல்

8 வாரங்கள்

C .Credit facilities available

1. Credit facilities with incentives:

- Technology Upgradation Fund(TUF) scheme
- Credit Linked Capital Subsidy (CLCS) scheme
- Prime Minister's Employment Generation Programme (PMEGP)scheme
- COIR UDYAMI YOJANA (CUY)**
- Integrated Development of Leather Sector scheme (IDLSS)
- Loans to institutions under Interest Subsidy Eligibility Certificate of Khadi & Village Industries Commission (KVIC-ISEC)
- Scheme for Energy Savings for SMEs

2. Other facilities (Illustrative only):

- Collateral free loans upto Rs.10 lacs to Micro Et Small Enterprises
- Guarantee cover under Credit Guarantee Fund Scheme for Micro Et Small Enterprises

g. Bill of exchange facility (BE-SE) facility

D. பொது நிபந்தனைகள் :

தகுதி	பொது மக்கள் , தனித்தொழில், கூட்டுத் தொழில் , , Limited Liability Partnership (LLP) Corporates etc.
விளிம்புத் தொகை	Rs.25,000/- வரை இல்லை Rs.25,000/ க்கு மேல் - 15% to 25% as determined by Bank
பாதுகாப்பு	A. கடன்களிலிருந்து உருவாக்கப்பட்ட சொத்துக்கள் முன்பணத்திற்கான பிரதான பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளப்படும். B. CGTMSE-யின் கீழ் காப்பீடு பெற தகுதியுடைய கடன்களுக்கு இணைப் பாதுகாப்பு/மூன்றாம் தரப்பு உத்தரவாதம் இல்லை: அ. ரூ. 10 லட்சம் வரை ஆ . வங்கி பதிவுகளின்படி சிறந்த நிதி நிலை மற்றும் சாதனைப் பதிவு உள்ள யூனிட்களுக்கு ரூ.200 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அத்தகைய கணக்குகள் CGTMSE இன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வருகின்றன. C. வரம்புகளுக்கு மேல் உள்ள கடன்களுக்கு, வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட பிணையப் பாதுகாப்பு/மூன்றாம் தரப்பு உத்தரவாதம்.
வட்டி வீதம்	Linked to Repo Linked Lending Rate (RLLR) Above Rs.2 Lacs : Rate of interest based on the Risk Rating Grade of the account.

குறிப்பு: விண்ணப்பதாரருக்கு விண்ணப்பப் படிவத்தை வழங்குவதற்கு முன், விண்ணப்பத்தின் தொடர்புடைய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம், பிற சேவைக் கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதம் பற்றிய விவரங்கள் விண்ணப்பம் வழங்கப்படும் நேரத்தில் நடைமுறையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

Checklist for the Branches to ensure the following:

Appropriate application for the type of credit facility sought is issued	Yes/No
Applicant unit fits into the definition of MSME as per the guidelines	Yes/No

Subsidy under Prime Minister's Employment Generation Programme	Yes/No
COIR UDYAMI YOJANA (CUY)	Yes/No
Subsidy under Integrated Development of Leather Sector scheme	Yes/No
Relief under economic stimulus package to MSME sector	Yes/No
Debt Restructuring of MSME unit	Yes/No
Rehabilitation/Nursing of Sick small enterprises/Sick industrial unit	Yes/No
Standby credit for capital expenditure of SMEs	Yes/No
Reimbursement of capital expenditure incurred by SMEs	Yes/No
BE-MSME/BULC facility	Yes/ No
Standby term loan scheme for Apparel Exporters in SME sector	Yes/ No
Scheme for Energy Savings for SMEs	Yes/No
Artisan credit card	Yes/No
Laghu Udyami Credit Card scheme	Yes/No
Composite loan scheme	Yes/No
Doctor's Choice	Yes/No
Canara Msme Cap	Yes/No
Canara Vyapar	Yes/No
Canara Udyog	Yes/No
Canara Contractor	Yes/No
Canara Smart Professional	Yes/No
Canara Sahyog	Yes/ No

Canara Mse Unnati	Yes/No
Canara Msme Expo	Yes/No
Canara Caravan	Yes/No
Msme Vahan	Yes/No
Mse Vijeta (II)	Yes/No
Msme Can BEML	Yes/No
Mudra Canara Atithi	Yes/No
Canara Gst	Yes/No
Loan Scheme For Providing Risk Capital Assistance	Yes/No
Any other MSME Loan Scheme	Yes/No

Note: The above are only illustrative. Branches/offices have to check for the updated version of the scheme guidelines.